



THE RAMCO CEMENTS LIMITED

Corporate Office:
Auras Corporate Centre, V Floor,
98-A, Dr. Radhakrishnan Salai, Mylapore,
Chennai – 600 004, India.
Phone: +91-44 28478666, Fax: +91-44 28478676
Web Site: www.ramcocements.in
Corporate Identity Number: L26941TN1957PLC003566

10 February 2026

National Stock Exchange of India Limited,
Exchange Plaza, Bandra-Kurla Complex,
Bandra (E), Mumbai – 400 051.

Symbol : RAMCOCEM

BSE Limited,
Floor 25, “P.J.Towers”,
Dalal Street, Mumbai – 400 001.

Scrip Code : 500260

Dear Sir,

In terms of Sub-Para 12 of Para A, Part A, Schedule III, read with Regulation 30(4) of SEBI - LODR, we enclose a copy of the following Newspapers, in which we have published the extract of consolidated unaudited statement of profit and loss for the quarter and nine months ended 31st December 2025

Business Line (All Editions)
The New Indian Express & Dinamani - Combined Chennai Editions
Business Standard (All Editions)
Makkal Kural / Trinity Mirror (All Editions)

The advertisement contains the Quick Response Code and the details of the webpage, where complete financial results of the Company, as specified in Regulation 33 of LODR are available.

Thanking you,

Yours faithfully,
For **THE RAMCO CEMENTS LIMITED**,

K.SELVANAYAGAM
SECRETARY

Encl : As above

Our exports to US are poised for a boost, says Piyush Goyal

TRADE EDGE. With lower reciprocal tariffs in the US, we will have an advantage compared to China and other competitors, says Commerce Minister

bl.interview

Amiti Sen

New Delhi

The Indian industry must make the most of the huge opportunities that the India-US trade deal has opened up, Commerce & Industry Minister Piyush Goyal has said. From safeguarding the "red lines" of Indian farmers to outlining a massive \$500 billion five-year import roadmap fuelled by energy & aviation sourcing and tech cooperation, Goyal broke down the architecture of the newly finalised India-US Interim Trade Framework. Excerpts:

Now that US tariffs on labour-intensive sectors are halved to 25 per cent, which are to come down further to 18 per cent, how do you see Indian exports responding to it?

My feeling is that, overall, trade with the US will get a significant boost. With lower reciprocal tariffs in the US — in fact, the lowest among developing nations — we will have a competitive advantage compared to China and other competitors.

This will help Indian exports grow, with larger investments flowing into India and increased interest in developing the technology ecosystem, such as data centres, in the coming days.

The US executive order stipulates that the 25 per cent tariff relief on Indian goods could be reinstated if India is found to be importing Russian oil, directly or indirectly. If this happens, can India modify its own commitments and take away equivalent



Our intention is to increase procurement from the US to diversify our sources and secure more competitive pricing and better quality.

PIYUSH GOYAL
Commerce & Industry Minister

benefits from the US, going by the provisions of the joint statement?

I don't know the details of what is intended in the oil front. But I do know that every trade deal, including WTO rules, provides for rebalancing of concessions in the event the benefits of a trade agreement are adversely affected by any subsequent action.

While India is expecting that the tariffs on generics will be brought down to zero by the US, why is the joint statement talking about a negotiated outcome?

We have received the assurance that exports of generic pharmaceuticals and their ingredients will receive zero per cent tariffs. But the final findings of the Section 232 investigation have not yet been published, and we do not know what the final findings will say. So, at this stage it is stated that we will continue to negotiate based on the outcomes so as to get the intended zero duties.

There are other sectors that are hit by Section 232 tariffs by US on all countries, which

includes steel and aluminium. Any hopes of addressing these going forward?

After we have concluded the interim agreement, which is the first phase of the BTA, we believe it is in the best interest of both countries to find other areas of convergence and opportunities, which are mutually beneficial and help to increase trade to the extent possible.

Is India considering a roll back of the current authorisation requirement for import of ICT items from US companies?

We are open to all steps at both ends, in the US and in India, to ease the flow of ICT products and services to each other. This is in the interest of expanding our bilateral trades rapidly and achieve the target of \$500 billion per year by 2030.

While GM soya and corn are out of the trade deal, it does provide market access to American dried distillers' grains with solubles (DDGS), which is made of corn, as well as soybean oil. Won't

that be a concern?
I reiterate that all sensitive agricultural sectors — including meat, poultry, dairy, GM foods, grains, sugar and pulses — remain fully protected on the exclusion list with no concessions; farmers' interests are safeguarded.

As for the small quantity that we have allowed in DDGS, which is a nutritious feed for poultry, it is a processed by-product where the GM impact does not have any residual impact. The same holds for soybean oil, which we have been importing for several years, right from the times when the Congress party formed the government with their partners.

How do we plan to meet the commitment of \$500 billion imports from the US over five years?

As the fastest-growing large economy, India has a massive demand for energy, precious metals, coking coal and technology products like aircraft and engines. We have already placed \$50 billion in aero-plane orders, and I estimate we will easily buy \$80-100 billion in aviation equipment over the next five years.

Our coking coal imports stand at \$17 billion, but as we double steel production, that will exceed \$30 billion annually. Furthermore, our investment in data centres, AI, and quantum computing will require a continuous supply of GPUs and tech equipment. The US is a leader in these sectors.

India imports nearly \$300 billion of these products annually from global sources, which is expected to reach \$2 trillion over the next five years. Our intention is to increase procurement from the US to diversify our sources and secure more competitive pricing and better quality.

Soon, subscribers can withdraw EPF money through UPI app

Our Bureau
New Delhi

The Employees' Provident Fund Organisation (EPFO) is expected to launch a mobile app by April, enabling eight crore subscribers to withdraw a certain portion of the employees' provident fund (EPF) directly into their seeded bank account through a unified payment interface (UPI).

The Ministry of Labour and Employment is working towards the liberalised regime, which will make restricted access to EPF flexible. However, the government still wants to put a cap at a portion of the fund that will remain locked for retirement as is the case now, sources said.

Presently, PF money, comprising monthly contributions of 12 per cent of salary, both from employee and employer, can be withdrawn either through Universal Account Number portal or the UMANG app. As per the Ministry sources, the upcoming app and the existing platform will continue to offer services for withdrawal of provident fund.

Like any other banking facility, subscribers will be at liberty to view the eligible EPF balance available for transfer to their seeded bank accounts in the mobile application.

SAFETY FEATURES
The Ministry is looking to have inbuilt safety features as the EPFO subscribers will be allowed to use their linked UPI PIN to complete the transaction, ensuring a secure transfer of funds to their bank accounts.

The EPFO is carrying out comprehensive trials using 100 dummy accounts to weed out glitches in the service for improving ease of doing business.

Once the Ministry is convinced that the service is error free, the new app will be



rolled out in April with a big fanfare to record government's push for reform.

The current system demands that members apply for withdrawal claims to get EPF money, which is complex and time-consuming. As per the present rule, 100 per cent of PF amount can be withdrawn after fulfilling certain conditions including if the subscriber has retired or remained unemployed for a certain period.

This would be latest in a series of reforms the Ministry has been carrying out in the recent past. In April 2020, the auto-settlement mode of EPFO for advance claims was introduced for faster processing, especially to aid members suffering from Covid-related illness. Subsequently, the facility was further expanded in May 2024 to bring with its umbrella education, marriage, and housing claims. However, members have to file claims to access their own EPF. The withdrawal claims under the auto-settlement mode, however, are settled electronically without manual intervention within three days of filing the application form.

SPECIAL PACKAGE
"All our efforts have been based on Seychelles' priorities and needs. Moving forward in this direction, today we are going to announce a special economic package of \$175 million," he said. Modi said this package will support "concrete projects" in areas such as social housing, mobility, vocational training, health, defence, and maritime security.

LIMIT RAISED
The limit of this auto-settlement mode has already been raised to ₹5 lakh from the existing ₹1 lakh.

The new system will also reduce the burden on the EPFO, as over 5 crore claims, mostly for EPF withdrawals, are settled every year.

The source said that the EPFO cannot allow its members to withdraw money directly from the EPF accounts because the body does not have any banking licences.

India announces \$175 million economic package for Seychelles

Press Trust of India
New Delhi

India on Monday announced \$175 million as development assistance to Seychelles after Prime Minister Narendra Modi held wide-ranging talks with the island nation's President Patrick Herminie.

The two sides also agreed on a broad vision to expand cooperation in areas of sustainability, trade and economy and security.

Herminie is on a six-day visit to India.

Seychelles is a key maritime neighbour for India in the Indian Ocean Region.

"India and Seychelles are connected not just by geography, but by history, trust and a shared vision for the future," Modi said in his media statement.

The Prime Minister said the development partnership has been the strong foundation of India-Seychelles relations. Subsequently, the facility was further expanded in May 2024 to bring with its umbrella education, marriage, and housing claims. However, members have to file claims to access their own EPF. The withdrawal claims under the auto-settlement mode, however, are settled electronically without manual intervention within three days of filing the application form.

SPECIAL PACKAGE
"All our efforts have been based on Seychelles' priorities and needs. Moving forward in this direction, today we are going to announce a special economic package of \$175 million," he said. Modi said this package will support "concrete projects" in areas such as social housing, mobility, vocational training, health, defence, and maritime security.

LIMIT RAISED
The limit of this auto-settlement mode has already been raised to ₹5 lakh from the existing ₹1 lakh.

The new system will also reduce the burden on the EPFO, as over 5 crore claims, mostly for EPF withdrawals, are settled every year.


The source said that the EPFO cannot allow its members to withdraw money directly from the EPF accounts because the body does not have any banking licences.

RECRUITMENT in Kerala for take over – Part II. Interested parties may write to biddev.qatar@gmail.com

To advertise visit
www.thehinduadvertisers.com
Toll Free: 1800 102 4161

RESPECTFUL HOMAGE

"Set thy heart upon thy work, but never on its reward"
- Bhagavad Gita 2:47



Shri V. VENKATA REDDY

18.01.1937 - 06.02.2026

Former Managing Director
Sri Chamundeswari Sugars Limited

We are deeply saddened by the passing away of Shri V. Venkata Reddy, who was associated with Sri Chamundeswari Sugars Ltd for a long time.

He will be remembered for his dedication and selfless yeoman service. His contributions and values will continue to inspire us.

At this time, we express our heartfelt grief and our sincere condolences to the family. We pray to the Almighty to bestow eternal peace on the departed soul.

Deeply Mourned by :-
The Management and Staff of

Sri Chamundeswari Sugars Limited

LIFE IN HARMONY

THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: "Ramamandiram", Rajapalayam-626 117.

Corporate Office: 98-A, Dr. Radhakrishnan Salai, Chennai 600 004.

CIN : L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

Rs. in Crores

S.No.	Particulars	Quarter Ended			Nine Months Ended		Year Ended
		31-12-2025	30-09-2025	31-12-2024	31-12-2025	31-12-2024	
1.	Total Income	2,122.86	2,245.28	1,994.26	6,448.14	6,149.85	8,559.57
2.	Net Profit before exceptional items and tax	4.07	99.83	2.55	218.77	84.58	119.90
3.	Exceptional Items [Refer Note No.4]	479.00	-	188.58	479.00	188.58	199.41
4.	Net Profit for the period before tax	483.07	99.83	191.13	697.77	273.16	319.31
5.	Net Profit for the period after Tax attributable to						
	- Equity shareholders of the Parent	385.59	77.34	182.38	547.96	245.24	272.65
	- Non-Controlling Interest	0.04	0.54	(0.80)	0.11	(1.32)	(3.08)
	Total	385.63	77.88	181.58	548.07	243.92	269.57
6.	Total Comprehensive Income for the period after tax attributable to						
	- Equity shareholders of the Parent	386.06	75.16	199.56	552.02	259.83	262.88
	- Non-Controlling Interest	0.04	0.53	(0.71)	0.13	(1.24)	(3.10)
	Total	386.10	75.69	198.85	552.15	258.59	259.78
7.	Paid up Equity Share Capital	23.63	23.63	23.63	23.63	23.63	23.63
8.	Other Equity						
9.	Securities Premium Account						
10.	Net worth						
11.	Paid up Debt Capital						
12.	Capital Redemption Reserve						
13.	Debenture Redemption Reserve						
14.	Debt-Equity Ratio (in multiples)						
15.	Debt Service Coverage Ratio (in multiples)						
16.	Interest Service Coverage Ratio (in multiples)						
17.	Earnings Per share of Re. 1/- each (Rs. p.)						
	Basic:	16.31	3.27	7.62	23.18	10.37	11.53
	Diluted:	16.31	3.27	7.62	23.18	10.37	11.53

Notes:-
1. The above is an extract of the Quarterly Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulations 33 & 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and on the Company's website at www.ramcocements.in/investors/financials

2. For the other line items referred in regulation 52(4), 54(2) & (3) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website at <a href="http://www.ramcoc

84 $\mu\text{g}/\text{m}^3$

The PM 2.5 level recorded at Chennai on Monday. Nitrogen dioxide level was at 50 $\mu\text{g}/\text{m}^3$ against the prescribed standard of 80 $\mu\text{g}/\text{m}^3$

NEWS UPDATE FROM TN
Twitter @ xpresstn
f 'TNIE Tamilnadu' @ xpresstn

newindianexpress.com

Mamallan reservoir project on wetland begins, communities fear livelihood loss

Reservoir will submerge large swathes of Great Salt Lake ecosystem; it's our workplace not empty land, say fishers

SV KRISHNA CHAITANYA @Chennai

STANDING knee-deep in the shallow waters of the Great Salt Lake, Selvi Ramesh spends hours each day feeling through the mud with her bare hands, searching for prawns and crabs. "This wetland feeds my children," she said, during a fishermen's protest held on Monday on the banks of the lagoon. "If this water goes, we go hungry."

Selvi from Thiruvidanthai village, who belongs to the socio-economically backward Irular community, has three children, and, like several Irula families, depends entirely on the brackish backwaters for daily income. The proposed Kovilam-Mahabalipuram drinking water reservoir, she fears, will turn this wetland into a deep freshwater storage.

The protest, organised by fishing communities from 16 coastal villages, comes amid mounting opposition to the Water Resources Department's plan to build the large Mamallan Reservoir across coastal wetlands between East Coast Road and Old Mahabalipuram Road. The project will submerge more than 4,300 acres of marshes, mudflats, salt pans and backwaters, including large parts of the Great Salt Lake ecosystem.

"This is not empty land. This is our workplace," Selvi said. "We don't have boats or big nets. We survive by collecting prawns and crabs by hand."

From Pudu Kalpakkam, Sadyan D and Elumalai P stood near their small boats tied along the wetland edge. Both said their families were resettled earlier in 1964, when the original Kalpakkam village was cleared for setting up the nuclear power plant. "We lost



Fishing communities from 16 coastal villages staging a protest on the banks of the lagoon on Monday | EXPRESS



The wetlands' fate

The proposed reservoir will convert the coastal wetland into a freshwater storage. The Great Salt Lake is also listed as one of the state's 141 prioritised wetlands by a natural history research institute. The proposed reservoir poses a threat to the ecosystem as well as the animals that depend on it.

our homes then. Now the government wants to take away our fishing grounds too," Sadayan said.

"These wetlands still give us daily income," Elumalai said. "We catch live shrimp here. Big sea fishermen buy them as bait. That money feeds our families every day."

Naturalist M Yuvan said the Great Salt Lake is not just a livelihood zone but a critical ecological system. It has been listed by the Salim Ali Centre for Ornithology and Natural History (SACON) as one of Tamil Nadu's 141 prioritised wetlands, while the Wildlife Institute of India has identified it as an Important Coastal and Marine Biodiversity Area. Over 200 bird species, including more than 70 migratory species, have been recorded here, with winter counts running into tens of thousands.

"This backwater is a biological powerhouse," said TD Babu, Asia-Pacific environmental auditor and marine biologist.

"You cannot recreate a backwater ecosystem elsewhere. It has tidal influence every six hours, which allows shrimp, crabs and molluscs to breed. If you convert this into a freshwater reservoir, you will kill everything."

Babu stressed the hydrological role of the Buckingham Canal, which runs through the system. "It is not just a canal. It is a bypass that disperses excess water and prevents inundation in human settlements. Cutting off tidal flow here means only

sewage will remain."

TNIE visited the project site on Monday and observed active wetland fishing, hundreds of migratory birds, and early preparatory work for bund construction, with heavy machinery excavating wetland soil. Fishing nets lay scattered across mudflats alive with birds.

Former TN Fishermen Cooperative Federation chairman Arumugam Prabhu Das questioned the urgency of the project ahead of the Assembly election, adding that several affected gram panchayats, despite being led by the ruling party, have resisted passing any resolutions in favour of the it.

Fishermen leader K Saravanan, who filed a petition in the southern bench of National Green Tribunal challenging the CRZ clearance issued for the project, said there is no clarity on whether Water Resources Department has obtained the mandatory no objection certificate from fisheries department before commencing the work.

When contacted, a senior WRD official said all statutory approvals have been obtained. Fisheries commissioner KV Muralidharan was not available for comments.



This wetland feeds my children. This is not empty land. This is our workplace. We don't have boats or big nets. We survive by collecting prawns and crabs by hand

Selvi Ramesh

Man's body recovered from sewage tank in Puzhal, two held for murder

EXPRESS NEWS SERVICE @Chennai

A 27-year-old speech and hearing impaired man was assaulted and murdered, and the body dumped inside a sewage tank in Puzhal by two persons over a suspected case of extra-marital relationship, in December last year. The body was recovered in a highly decomposed state on Sunday and sent to government hospital for a postmortem.

The police have arrested two men with

speech and hearing impairment, Lawrence (30) and his friend Vaidhyanathan (40), both from Tiruvalur district.

According to police, the deceased, Mahendran, a native of Tenkasi district, was employed at a textile showroom in Padi along with Lawrence. During interrogation, Lawrence confessed to plotting and killing Mahendran with the help of Vaidhyanathan. Both allegedly assaulted Mahendran, strangled him, and dumped the body into the sewage tank on December 6.

The details are available in:

www.etenders.kerala.gov.in/

www.keralartc.com/

www.ksrtswift.kerala.gov.in

Chairman & Managing Director

Thiruvananthapuram

10.02.2026

CLASSIFIEDS

PUBLIC NOTICE

CHANGE OF NAME

I, old Name **SUMATHI T**
W/o : Tamilselvan
Age : 39 years
Residing Address :
No. 2, Dhanalakshmi Nagar,
8th, 1st Cross Street,
MADURAIYAL,
Chennai - 600 095. Tamilnadu.
Shall henceforth be known as
New Name : SUMATHI V

CHANGE OF NAME

MY DAUGHTER, EIREEN JUDITH
(Surname - Mari),
daughter of Thiru Mario Joyal,
born on 8th March 2010,
(District of Birth: Chennai),
residing at No. 441 21st Street,
TVM Nagar, Perambur, Chennai-600011,
shall henceforth be known as
MARIO JOYAL EIREEN JUDITH
(Surname - Mario Joyal)
(Given Name - Eireen Judith)
Mario Joyal (Father)
Mary Josephine Jennifer (Mother)
Chennai, 9th February 2026

CHANGE OF NAME

I, **RAJENDIRAN**,
son of Thiru Nachiyappan,
born on 5th February 1960,
(District of Birth: Pudukkottai),
residing at No.188,
Keelamangalkudi,
Jegathappatinam,
Manamkulam,
Pudukkottai-614619,
shall henceforth be known as
RAJASEKARAN

Rajendiran
Pudukkottai, 22nd December 2025.

**All the news.
In just a click.**
Log to www.newindianexpress.com

INDIAN EXPRESS
The New Indian Express
Starts for just Rs. 10/- per month
Buy now & get 100% cashback
Offer valid till 31st March 2026

SCHEDULE C: All that piece and parcel of Undivided land share of 361 square feet out of the Schedule - B. A Double Bed Room Flat measured as Flat No. "B11-S2" in Second Floor, measuring a saleable area (super built up area) of 825 Square Feet (including common area) and One Covered Car Parking. Except this, the other matters remain unchanged.

Authorised Officer

THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office : "Ramamandiram", Rajapalayam-626 117.
Corporate Office : 98-A, Dr. Radhakrishnan Salai, Chennai-600 004.
CIN : L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED UN-AUDITED STATEMENT OF PROFIT AND LOSS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2025

S.No.	Particulars	Quarter Ended			Nine Months Ended		Rs. in Crores Year Ended
		Un-Audited 31.12.2025	Un-Audited 30.09.2025	Un-Audited 31.12.2024	Un-Audited 31.12.2025	Un-Audited 31.12.2024	
1	Total Income	2,122.86	2,245.28	1,994.26	6,448.14	6,149.85	8,559.57
2	Net Profit before exceptional items and tax	4.07	99.83	2.55	218.77	84.58	119.90
3	Exceptional Items [Refer Note No.4]	479.00	-	188.58	479.00	188.58	199.41
4	Net Profit for the period before Tax	483.07	99.83	191.13	697.77	273.16	319.31
5	Net Profit for the period after Tax attributable to						
	- Equity shareholders of the Parent	385.59	77.34	182.38	547.96	245.24	272.65
	- Non-Controlling Interest	0.04	0.54	(0.80)	0.11	(1.32)	(3.08)
	Total	385.63	77.88	181.58	548.07	243.92	269.57
6	Total Comprehensive Income for the period after tax attributable to						
	- Equity shareholders of the Parent	386.06	75.16	199.56	552.02	259.83	262.88
	- Non-Controlling Interest	0.04	0.53	(0.71)	0.13	(1.24)	(3.10)
	Total	386.10	75.69	198.85	552.15	258.59	259.78
7	Paid up Equity Share Capital	23.63	23.63	23.63	23.63	23.63	23.63
8	Other Equity				7,922.73	7,414.97	7,418.02
9	Securities Premium Account				50.59	50.59	50.59
10	Net worth				7,946.71	7,440.95	7,442.14
11	Paid up Debt Capital				4,188.34	4,672.77	4,652.10
12	Capital Redemption Reserve				1.63	1.63	1.63
13	Debenture Redemption Reserve				-	-	-
14	Debt-Equity Ratio (in multiples)				0.53	0.63	0.63
15	Debt Service Coverage Ratio (in multiples)				0.91	1.27	1.18
16	Interest Service Coverage Ratio (in multiples)				2.91	2.83	2.77
17	Earnings Per share of Re. 1/- each (Rs.p.)						
	(Not Annualized)	16.31	3.27	7.62	23.18	10.37	11.53
	Basic:						
	Diluted:	16.31	3.27	7.62	23.18	10.37	11.53

Notes :
1. The above is an extract of the Quarterly Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulations 33 & 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and on the Company's website at [https://www.ramcocements.in/investors/financials](http://www.ramcocements.in/investors/financials)

2. For the other line items referred in regulation 52(4), 54(2) & (3) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website [https://www.ramcocements.in](http://www.ramcocements.in) prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules thereunder and in terms of regulations 33 & 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended). The said financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on 09-02-2026. The Statutory Auditors have carried out limited review of the above results and expressed an unmodified audit opinion.

4. Exceptional items comprises of -

Particulars	Quarter Ended			Nine Months Ended		Rs. in Crores Year Ended
	Un-Audited 31.12.2025	Un-Audited 30.09.2025	Un-Audited 31.12.2024	Un-Audited 31.12.2025	Un-Audited 31.12.2024	



THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: "Ramamandiram", Rajapalayam - 626 117.
 Corporate Office: 98-A, Dr. Radhakrishnan Salai, Chennai 600 004.
 CIN : L26941TN1957PLC003566; E-mail : ksn@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED UN-AUDITED STATEMENT OF PROFIT AND LOSS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2025

Rs. in Crores

S. No.	Particulars	Quarter Ended			Nine Months Ended		Year Ended 31-03-2025
		Un-Audited 31-12-2025	Un-Audited 30-09-2025	Un-Audited 31-12-2024	Un-Audited 31-12-2025	Un-Audited 31-12-2024	
1	Total Income	2,122.86	2,245.28	1,994.26	6,448.14	6,149.85	8,559.57
2	Net Profit before exceptional items and tax	4.07	99.83	2.55	218.77	84.58	119.90
3	Exceptional Items [Refer Note No.4]	479.00	-	188.58	479.00	188.58	199.41
4	Net Profit for the period before Tax	483.07	99.83	191.13	697.77	273.16	319.31
5	Net Profit for the period after Tax attributable to						
	- Equity shareholders of the Parent	385.59	77.34	182.38	547.96	245.24	272.65
	- Non-Controlling Interest	0.04	0.54	(0.80)	0.11	(1.32)	(3.08)
6	Total	385.63	77.88	181.58	548.07	243.92	269.57
7	Total Comprehensive Income for the period after tax attributable to						
	- Equity shareholders of the Parent	386.06	75.16	199.56	552.02	259.83	262.88
	- Non-Controlling Interest	0.04	0.53	(0.71)	0.13	(1.24)	(3.10)
8	Total	386.10	75.69	198.85	552.15	258.59	259.78
9	Paid up Equity Share Capital	23.63	23.63	23.63	23.63	23.63	23.63
10	Other Equity				7,922.73	7,414.97	7,418.02
11	Securities Premium Account				50.59	50.59	50.59
12	Net worth				7,946.71	7,440.95	7,442.14
13	Paid up Debt Capital				4,188.34	4,672.77	4,652.10
14	Capital Redemption Reserve				1.63	1.63	1.63
15	Debt Redemption Reserve				-	-	-
16	Debt-Equity Ratio (in multiples)				0.53	0.63	0.63
17	Debt Service Coverage Ratio (in multiples)				0.91	1.27	1.18
	Interest Service Coverage Ratio (in multiples)				2.91	2.83	2.77
	Earnings Per share of Re.1/- each (Rs.p)						
	(Not Annualized)						
	Basic:	16.31	3.27	7.62	23.18	10.37	11.53
	Diluted:	16.31	3.27	7.62	23.18	10.37	11.53

Notes:

1. The above is an extract of the Quarterly Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulations 33 & 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the websites of the Stock Exchanges at www.bseindia.com, and www.nseindia.com and on the Company's website at [https://www.ramcocements.in/investors/financials](http://www.ramcocements.in/investors/financials)
2. For the other line items referred in regulation 52(4), 54(2) & (3) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website [https://www.ramcocements.in/investors/financials](http://www.ramcocements.in/investors/financials)
3. The financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules thereunder and in terms of regulations 33 & 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended). The said financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on 09-02-2026. The Statutory Auditors have carried out limited review of the above results and expressed an unmodified audit opinion.
4. Exceptional items comprises of -

Particulars	Quarter Ended			Nine Months Ended		Year Ended 31-03-2025
	Un-Audited 31-12-2025	Un-Audited 30-09-2025	Un-Audited 31-12-2024	Un-Audited 31-12-2025	Un-Audited 31-12-2024	
(a) Profit on sale of investments (after consolidation adjustments)	-	-	149.70	-	149.70	149.70
(b) Profit on sale of surplus lands	505.62	-	38.88	505.62	38.88	49.71
(c) Impact on account of Social Security Code, 2025 due to Past Service Cost	(26.62)	-	-	(26.62)	-	-
Total	479.00	-	188.58	479.00	188.58	199.41

5 Key Standalone financial information

Particulars	Quarter Ended			Nine Months Ended		Year Ended 31-03-2025
	Un-Audited 31-12-2025	Un-Audited 30-09-2025	Un-Audited 31-12-2024	Un-Audited 31-12-2025	Un-Audited 31-12-2024	
Total Income	2,119.10	2,241.89	1,987.83	6,437.60	6,134.20	8,539.10
Net Profit before tax	486.63	100.24	333.35	702.34	416.48	465.74
Net Profit after tax	386.91	74.31	325.32	547.23	386.40	417.39

6. The previous period figures have been re-grouped/re-stated wherever necessary



For THE RAMCO CEMENTS LIMITED
 P.R. VENKETRAMA RAJA
 MANAGING DIRECTOR

Chennai
09-02-2026

Market wisdom, straight from the sharpest minds in the game.

Cut through the noise every day with expert columns that decode trends before they unfold—featuring *Shankar Sharma*, *Andrew Holland*, *Nilesh Shah*, *Tamal Bandyopadhyay*, and more, only in Business Standard.

To book your copy, SMS **reachbs** to 57557 or email order@bsmail.in



Business Standard Insight Out

NJ Capital Private Limited

(CIN:U67120GJ2009PTC057351)
 Registered Office Address: Block No 501, 2nd Floor, C Tower,
 Udhna Udyog Nagar Sangh Commercial Complex, Central Road No. 10,
 Udhna, Surat - 394210 | Phone No.: 0261-6913301, Website: www.njcapital.in

Statement of unaudited financial results for the Quarter and Nine Months ended December 31, 2025

(Amount in INR Lakhs except EPS)

Particulars	For the Quarter ended			For the nine months ended		For the Year ended
	December 31, 2025 (Reviewed)	September 30, 2025 (Reviewed)	December 31, 2024 (Unaudited)	December 31, 2025 (Reviewed)	December 31, 2024 (Unaudited)	March 31, 2025 (Audited)
1. Total Income from operations	3,265.69	2,991.64	2,200.59	8,988.82	5,634.61	8,083.90
2. Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items#)	1,226.47	1,052.77	731.39	3,251.47	1,936.10	2,830.18
3. Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	1,226.47	1,052.77	731.39	3,251.47	1,936.10	2,830.18
4. Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	909.01	784.00	547.01	2,410.87	1,387.25	2,099.09
5. Total Comprehensive Income for the period (Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	913.01	784.00	548.35	2,414.87	1,391.25	2,104.42
6. Paid up Equity Share Capital (Face Value Rs. 10 per share)	14,043.30	14,043.30	12,706.08	14,043.30	12,706.08	13,279.18
7. Reserves (excluding Revaluation Reserve)	14,134.09	13,181.26	7,668.71	14,134.09	7,668.71	9,816.55
8. Securities Premium Account	8,110.12	8,110.12	4,836.19	8,110.12	4,836.19	6,262.99</

LIC profit up 17.5% at Rs. 12,930 cr

Mumbai, Feb. 9:

Life Insurance Corporation of India recorded a robust financial performance for the nine months ended December 31, 2025, reflecting steady growth across key business and profitability parameters. The Corporation's Profit After Tax rose by 16.68 per cent to Rs. 33,998 crore, underlining improved operational efficiency and business expansion compared to the corresponding period of the previous year. During the period, LIC maintained its leadership position in the Indian life insurance sector. Based on First Year Premium Income, the Corporation achieved an overall market share of 57.07 per cent. Its presence remained strong across segments, with a 35.84 per cent share in individual business and a dominant 71.36 per cent share in group business, reaffirming its role as the market leader.

Total Premium Income for the nine-month period increased by 9.02 per cent to Rs. 3,71,293 crore. Individual New Business Premium Income rose to Rs. 44,941 crore, while Individual Renewal Premium reached Rs. 1,91,050 crore. Consequently, total Individual Business Premium grew to Rs. 2,35,991 crore. Group Business Premium Income also recorded notable growth of 13.56 per cent, reaching Rs. 1,35,302 crore during the same period.

On an Annualized Premium Equivalent basis, overall APE stood at Rs. 44,007 crore, with individual business contributing Rs. 27,552 crore and group business Rs. 16,455 crore. Within individual business, Non-Par products showed significant traction, with Non-Par APE increasing by 47.44 per cent to Rs. 10,045 crore. As a result, the Non-Par share within individual business rose to 36.46 per cent, highlighting LIC's progress in



product diversification.

The Value of New Business increased by 27.96 per cent to Rs. 8,288 crore, while the Net VNB margin improved by 170 basis points to 18.8 per cent. LIC's financial strength was further reflected in the Solvency Ratio, which improved to 2.19. Assets Under Management grew by 8.01 per cent year-on-year to Rs. 59,16,680 crore, supported by disciplined investment strategies and controlled expenses, with the overall expense ratio reducing to 11.65 per cent.

Commenting on the performance, Shri R. Doraiswamy, Chief Executive Officer and Managing Director of LIC, stated that the Corporation has benefited from positive industry momentum and government initiatives, while strengthening product mix and distribution channels. He highlighted the growing contribution of Non-Par products, improvement in VNB margins, expansion of bancassurance and alternate channels, and the success of the Bima Sakhi Yojana, under which 2,97,028 women agents have been appointed. He reiterated LIC's commitment to sustained growth and its contribution towards achieving the national vision of "Insurance for All by 2047."



Collector felicitates art, sports contest winners

Tiruvannamalai, Feb 10: Tiruvannamalai District Collector K. Darpakaraj felicitated students of Social Justice Hostels who emerged victorious in various Kala Thiruvizha competitions conducted by the Backward Classes, Most Backward Classes, and Minorities Welfare Department. The certificates of appreciation were presented at a function held in the District Collectorate Conference Hall, recognising the talent, dedication, and achievements of hostel students studying in schools and colleges across the district.

The district-level Kala Thiruvizha competitions were organised on January 31 at the Kalaignar Karunanidhi Government Arts College, Tiruvannamalai. The events were conducted for Social Justice Hostel students belonging to backward classes, Most Backward Classes, and Minority communities, with the objective of encouraging holistic development through academics, arts, and sports.

The competitions included essay writing, speech contests, long jump, and track events, conducted under various age and study-level categories. Students from multiple Social Justice Hostels across the district actively participated, showcasing their skills, confidence, and competitive spirit in both literary and athletic disciplines. As part of the felicitation

ceremony, the District Collector awarded certificates of appreciation to a total of 60 students who secured first, second, and third places. This included six school and college girl students who won prizes in essay competitions, six school and college girl students who excelled in speech competitions, 24 school and college boy students who won in long jump events, and 24 school and college boy students who secured prizes in running competitions.

Congratulating the students, K. Darpakaraj, appreciated their commitment and performance, and encouraged them to continue striving for excellence in academics, sports, and co-curricular activities. He emphasised that such platforms play a vital role in nurturing confidence, discipline, and leadership qualities among students residing in Social Justice Hostels.

The event was attended by Dr. M. Sudhakar, Superintendent of Police, Tiruvannamalai District; Thiru Santhosh Kumar, Deputy Collector (Training); Thiru Selvam, District Backward Classes and Minorities Welfare Officer; and other departmental officials, who joined in congratulating the students and supporting initiatives aimed at their overall development.

GOTHIPLASCON (INDIA) LIMITED

CIN: L45400PY 1994PLC008380

Regd Office: 17/5B,1A, Vazhudavur Road,

Opp To Agri. Research Center Kurumbapet, Pondicherry - 605009 Phone: 0413-2271151

Website:www.gothiplascon.com

e-mail: plascon747@gmail.com

UNAUDITED FINANCIAL RESULT FOR THE PERIOD ENDED 31.12.2025 (Rs. In LACS)

PARTICULARS	Quarter ending Unaudited	Nine-months ended Unaudited	Corresponding 3 months ended in the previous year Unaudited
	31.12.2025	31.12.2025	31.12.2024
1. Total Income from Operations	124.38	365.60	115.89
2. Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	72.5	190.85	69.49
3. Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	72.5	190.85	69.49
4. Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	72.5	189.11	69.49
5. Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	72.5	189.11	69.49
6. Equity Share Capital	1,020.00	1,020.00	1,020.00
7. Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	—	—	—
"8. Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) -	0.71	1.85	0.68
1. Basic:			
2. Diluted:			

Note: a) The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity i.e. www.gothiplascon.com

Date: 09/02/2026

Place: Chennai



For Gothi Plascon (India) Limited
sd/-
Sanjay Gothi
Managing Director
(DIN: 00600357)

Collector chairs public grievance meeting

Chengalpattu, Feb. 9:

A Public Welfare Grievance Redressal Day meeting was held at the grievance hall of the Chengalpattu District Collectorate under the leadership of District Collector T. Sneha, I.A.S. The meeting was organised to directly address public concerns and ensure expeditious disposal of grievances and directed officials to ensure that the legitimate demands of the public are fulfilled without delay.

During the programme, a total of 323 petitions were received from members of the public. The grievances largely pertained to essential civic and social issues, including drinking water supply, road facilities, patta name transfer, electricity services, and complaints related to domestic violence. Each petition reflected pressing local needs requiring immediate attention.

In addition, a significant number of applications were submitted seeking housing assistance under the Kalaignar Kanavu Illam Scheme and for allotment of houses in residential projects of the Tamil Nadu Urban Habitat Development Board. The District Collector personally received the petitions and reviewed the nature of the requests submitted by the public. District Collector Tmt. T.

Sneha, I.A.S. instructed

the concerned departmental officials to take immediate and appropriate action on the petitions received. She emphasized the importance of expeditious disposal of grievances and directed officials to ensure that the legitimate demands of the public are fulfilled without delay.

As part of the programme, the District Collector also distributed training completion certificates to students under the Tamil Nadu Forest Department for the programme titled "Forest and Wildlife Conservation - Challenges and Solutions."

Following this, officials and staff took the Bonded Labour Abolition Day pledge in the presence of the District Revenue Officer, reinforcing the administration's commitment to social justice.

Subsequently, the District Collector inaugurated the Bonded Labour Abolition Day awareness signature campaign by



affixing her signature. The meeting was attended by District Revenue Officer Thiru. M. Ganesh Kumar, Sub Collector (Trainee) Thiru. Nallasivam, District Supply Officer Thiru. Venkatachalam, Special Deputy Collector (Social Security) Tmt. Parimala, Adi Dravidar and Tribal Welfare Officer Thiru. Sundar, Assistant Director (Survey) Thiru. Ramachandran, Deputy Collector (Trainee) Thiru. Maniarasan, along with other government officials and members of the public.

Kumbhat Financial Services Limited

Regd. Office : 5th Floor, Kumbhat Complex, No : 29 Ratan Bazaar, Chennai - 600 003. Phone Number : 044-2533 2173; Email Id : cs@kumbhatfinancialserviceslimited.com
CIN : L65991TN1993PLC024433

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 31.12.2025

S. No	Particulars	Unaudited financial results for Third Quarter ending	Unaudited financial results for Second Quarter ending	Unaudited financial results for Quarter ending	Unaudited financial results for 9 months ending	Unaudited financial results for corresponding 9 months ending	Unaudited financial results for previous year ending	Audited financial results for Previous year ending
		31.12.2025	30.09.2025	31.12.2024	31.12.2025	31.12.2024	31.03.2025	31.03.2025
1	Total Income from Operations	192.28	166.11	68.11	500.27	78.18	203.61	
2	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional items)	-51.64	7.99	-42.27	-31.61	-27.72	163.20	
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items)	-51.64	7.99	-42.27	-31.61	-27.72	163.20	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	-51.64	7.99	-37.73	-32.26	-28.08	135.85	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-51.64	7.99	-37.73	-32.26	-28.08	135.85	
6	Equity Share Capital	532.80	532.80	475.00	532.80	475.00	532.80	
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-3.15	-3.15	-211.55	-3.15	-211.55	-3.15	
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations): 1) Basic: 2) Diluted:							
		-0.97	0.15	-0.79	-0.61	-0.59	2.86	2.86
		-0.97	0.15	-0.79	-0.61	-0.59	2.86	2.86

Notes:

- The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity. (<http://www.kumbhatfinancialserviceslimited.com>)
- The financial statements have been prepared under Ind-As from 01.04.2019 as required by section 133 of Companies Act, 2013

Place : Chennai

Date : 09.02.2026

for Kumbhat Financial Services Limited
SANJAY KUMBHAT
Managing Director

THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: "Ramamandiram", Rajapalayam - 626 117.

Corporate Office: 98-A, Dr.Radhakrishnan Salai, Chennai 600 004.

CIN : L26941TN1957PLC003566; E-mail: ksm@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED UN-AUDITED STATEMENT OF PROFIT AND LOSS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2025

Rs. in Crores

S.No.	Particulars	Quarter Ended			Nine Months Ended		Year Ended
		Un-Audited	Un-Audited	Un-Audited	Un-Audited	Un-Audited	Audited
		31-12-2025	30-09-2025	31-12-2024	31-12-2025	31-12-2024	31-03-2025
(a) Profit on sale of investments (after consolidation adjustments)		-	-	149.70	-	149.70	149.70
(b) Profit on sale of surplus lands		505.62	-				